

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2021 ஆம் ஆண்டு செலவிடப்பட்ட மூலதனச் செலவினம் ரூபா 634,506 தொகை மூலதனமாக்கப்பட்டிடாத காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமானத்தின் பங்களிப்பு கணக்கு பெறுமதிகள் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தன.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	மூலதனச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) மயானத்தில் எஞ்சியிருந்த எரிவாயு இருப்பின் பெறுமதியினை கணக்கு வைத்திருக்காத காரணத்தால் நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் செயற்பாட்டு மிகை ரூபா 211,104 இனால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	இருப்பின் பெறுமதி சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) சபை அலுவலக கட்டிடத்தின் நடைமுறை வேலை பெறுமதியானது ரூபா 3,423,252 ஆக மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அந்த பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நடைமுறை வேலையின் பெறுமதி சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஈ) 02 நிலையான வைப்புக்களுக்காக பெறவேண்டிய வட்டி ரூபா 404,717 தொகை கணக்கு வைக்கப்பட்டிருக்காத காரணத்தால் நிலுவை வருமானம் மற்றும் செயற்பாட்டு மிகையானது அந்த அளவினால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வருமானங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

(உ)	2024 திசெம்பர் மாதத்திற்கான சம்பள மீளளிப்புத் தொகையாக பெற வேண்டிய ரூபா 2,366,683 குறைவாக கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நிலுவை ஏனைய வருமானங்கள் மற்றும் செயற்பாட்டு மிகையானது அந்த பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வருமானங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஊ)	வாகன பழுது பார்த்தல்களுக்காக செலுத்தப்பட வேண்டிய ரூபா 311,310 கடன் கொடுத்தோரின் கீழ் இரு தடவைகள் கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியான கடன் கொடுத்தோர் அந்த அளவினால் அதிகரித்து காண்பிக்கப்பட்டதுடன் செயல்பாட்டு மிகையானது சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	செலுத்த வேண்டிய செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(எ)	பிரதேச சபையின் நிதி ஏற்பாடுகளின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட தொழிலுக்காக 2023 ஆம் ஆண்டின் போது செலுத்தப்பட்ட ரூபா 3,140,542 பெறவேண்டிய மூலதன நன்கொடைகளின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் பெறவேண்டிய மூலதன நன்கொடை மீதி மற்றும் திரண்ட நிதியம் அந்த பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	கைத்தொழில் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஏ)	ஆண்டின் இறுதியில் உள்ளபடியான நடைமுறை அல்லாத சொத்துக்களின் மீது மூலதனத்திற்கு வருமானத்தின் பங்களிப்பு கணக்கு மற்றும் மூலதன நன்கொடைகள் மூலம் பங்களிப்பு கணக்குகள் ஆகிய இரண்டினதும் கூட்டுத் தொகைக்கு சமனாக காணப்பட வேண்டிய போதிலும் இந்த கணக்குகள் இடையே ரூபா 13,621,105 தொகையான வேறுபாடுகள் நிலவின.	வேறுபாட்டுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வேறுபாட்டுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஐ)	நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பெற வேண்டிய மூலதன நன்கொடை மீதி ரூபா 75,251,207 ஆன போதிலும் பயன்பாட்டு ஆவணங்களின் பிரகாரம் அந்த மீதி ரூபா 56,839,548 ஆனமையால் ரூபா 18,411,659 தொகையான வேறுபாடு ஒன்று நிலவியது.	வேறுபாட்டுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வேறுபாட்டுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின்			
(i) நிதிப்பிரமாணம் 371(5)	2013 ஆம் ஆண்டின் போது வழங்கப்பட்ட ரூபா 130,853 கூட்டுத்தொகையான முற்பணங்கள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	மாவட்டக் கணக்காய்வுக் குழுவில் மிகைக் கட்டணம் விதித்தல் பொருத்தமானது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ii) நிதிப்பிரமாணம் 371(2)	செயல்நிமித்த கட்டுநிதி குறித்த பணி நிறைவடைந்த உடன் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய போதிலும் 2024 ஆம் ஆண்டின் போது 06 சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டிருந்த ரூபா 330,500 கூட்டுத் தொகையான முற்பணங்களை தீர்ப்பதற்கு 20 முதல் 80 நாட்களுக்கு இடைப்பட்ட கால தாமதம் ஏற்பட்டிருந்தது.	முற்பணங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை உரிய காலப்பகுதியினுள் நிறைவு செய்ய முடியாது இருந்தமை, பட்டியல்களை சமர்ப்பிப்பதிலான தாமதங்கள் மற்றும் பட்டியல்களில் நிலவிய குறைபாடுகளை திருத்திய பின்னர் பெற்றுக் கொள்வதற்கு நேர் நம்மை மற்றும் வாகன விடயத்திற்கு உரிய உத்தியோகத்தர்களின் பணிச்சுமை காரணமாக முற்பணங்களை தீர்க்கும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 33,257,786 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 17,117,028 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			மதிப்பீட்டு வருமானம்	2023		
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	10,294,303	9,900,830	10,073,256	9,308,361	9,163,303	9,230,374	9,569,583	9,332,561
வாடகை	13,561,175	13,130,250	13,431,222	837,912	9,095,088	9,381,889	9,347,549	1,156,776
அனுமதிப் பத்திரக் கட்டணம்	2,052,500	2,083,705	2,078,705	8,000	1,352,000	1,995,212	2,136,612	12,000
ஏனைய வருமானங்கள்	50,107,000	52,379,940	37,651,358	34,755,329	37,380,000	37,307,076	21,085,843	20,064,874
	76,014,978	77,494,725	63,234,541	44,909,602	56,990,391	57,914,551	42,139,587	30,566,211

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
(அ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியாக ரூபா 9,302,361 கூட்டுத் தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடகாலமாக முன் கொண்டு வரப்படும் ரூபா 5,237,958 கூட்டுத் தொகையான 1919 வீத வரி அலகுகள் உள்ளடங்கியிருந்தன.	சொத்து பறிமுதல் திட்டங்கள் மற்றும் நடமாடும் சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.	நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 01 முதல் 03 வருடங்களுக்கு இடைப்பட்ட காலமாக நிலுவையாக காணப்படும் வாரச்சந்தை கட்டணம் ரூபா 158,750 தொகை மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவையில் வாராந்திர கட்டணங்களை செய்ய இங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.	நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ள படியாக அறவிடப்பட வேண்டிய நிலுவை நீர் கட்டணங்கள் ரூபா	அடுத்த 02 ஆண்டுகளுக்குள் அவற்றை வசூலிக்க	நிலுவை பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை

241,430 ஆக காணப்பட்டதுடன் அவற்றுள் ரூபா 175,080 தொகை 03 வருடங்களை விட பழைமையான மீதியாகும். அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். மேற்கொள்ளப்படும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

திண்மக்கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
சபை பகுதியில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகள் முறைசாரா மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் விதத்தில் சந்திரிகா ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தில் கொட்டப்பட்டு வந்தது.	நிலம் இல்லாததால் குப்பைத் செயற்திட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.	கழிவு முகாமைத்துவம் நெறிப்படுத்த வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) பிரதேச சபைக்குச் சொந்தமான 05 காணிகள் மதிப்பிடப்பட்டு கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சபைக்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) நிதிக்கூற்றுகளில் காணப்படும் ரூபா 15,892,605 கூட்டுத் தொகையான 02 சொத்து விடயங்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் குறித்த பட்டோலைகளில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

3.3 தொழிற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) 2024 ஆம் ஆண்டுக்கு உரிய வியாபார அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த 89 விண்ணப்பங்களுக்கு சுகாதார மருத்துவ உத்தியோகத்தரின் பரிந்துரை வழங்குவதில் ஏற்பட்ட	எம்பிலிப்பிட்டிய மற்றும் உடவலவை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களிலிருந்து பரிந்துரைகளைப் பெறுவதில் தாமதம்	சபைப் பகுதியில் வணிக ஒழுங்குமுறை தொடர்பான நடவடிக்கைகள் திறம்படச்

தாமதம் காரணமாக அனுமதி பத்திரங்களை வழங்க முடியாதிருந்தது. அதன் காரணமாக குறித்த நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாத வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள நேர்ந்திருந்ததுடன் சபைக்கு அளவிடப்படக்கூடியதாக இருந்த ரூபா 89,000 தொகையான வியாபார அனுமதி பத்திர கட்டண வருமானம் இழக்க பட்டிருந்தது.

ஏற்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் அந்த தாமதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்யப்பட வேண்டும்.

(ஆ) 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்த 60 கட்டிடத் திட்டங்களின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இணக்கச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இணக்கச் சான்றிதழ்களைப் பெறாத கட்டிடங்கள் அந்தச் சான்றிதழ்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சபையின் அதிகாரப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.